



Australian Government

Department of Education,
Skills and Employment

கோவிட்-19: குழந்தைப் பராமரிப்பு உதவித்தொகைக்கு மாறுதல்

அத்தியாவசியத் தொழிலாளர்கள் மற்றும் பாதிப்புறும் நிலையிலுள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குச் சேவைகள் கிடைக்குமாறு செய்யவதற்காகவும், பராமரிப்பினை அளிப்பதற்காகவும் 'ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு நிவாரண உதவித் திட்டம்' (Early Childhood Education and Care Relief Package (Relief Package)) 12 ஜூலை 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

'குழந்தைப் பராமரிப்பு உதவித்தொகை' (Child Care Subsidy (CCS)) மற்றும் 'கூடுதல் குழந்தைப் பராமரிப்பு உதவித்தொகை' (Additional Child Care Subsidy (ACCS)) ஆகியன, குடும்பங்களுக்கான எளிதாக்கப்பட்ட 'செயல்பாடுகள் சோதனை' (activity test) மற்றும் சேவை வழங்குனர்களுக்கான புதிய 'நிலை-மாறல் கொடுப்பனவு' (Transition Payment) ஆகியவற்றுடன் 13 ஜூலை 2020-இல் இருந்து மீண்டும் துவங்கும். 13 ஜூலை 2020-இல் இருந்து, குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்களுக்காகப் பெற்றோர்கள் அவர்களுடைய பங்களிப்பினைச் செலுத்தத் துவங்குவார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.

கோவிட்-19 காரணமாகத் தமது செயல்பாட்டு நேரத்தில் குறைவு ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வார காலத்திற்கு 100 மணித்தியாலங்கள் வரைக்குமான தள்ளுபடி செய்யப்பட்டக் குழந்தைப் பராமரிப்பு 4 அக்டோபர் 2020 வரைக்கும் கிடைக்கும். இதைப் பெறுவதற்குக் குடும்பங்கள் தமது செயல்பாட்டு நேர அளவுகளை 'சர்வீஸஸ் ஆஸ்திரேலியா'-வுடன் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். [myGov](#)-இல் [Centrelink online account](#) ஊடாக, அல்லது [Express Plus Centrelink mobile app](#) மூலமாக அவர்கள் இதைச் செய்துகொள்ளலாம்.

கூடுதலாக, மாநிலம், எல்லைப்பகுதி மற்றும் உள்ளூர்ப்பகுதி அரசுகளால் நடத்தப்படும் சேவைகள் உள்ளடங்க, உதவியை முன்பு பெற்றுவந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குனர்களுக்கும் 'நிலை-மாறல் கொடுப்பனவு' (Transition Payment) ஒன்று அளிக்கப்படும்.

'நிலை-மாறல் கொடுப்பனவு'களானவை, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், சேவை வழங்குனர்களது கட்டணத் தொகை வருமானத்தின் 25 சதவீதம், அல்லது தற்சமயம் நடப்பிலுள்ள ஒரு மணி நேரத்திற்கான அதிகபட்சக்

கட்டண வீதத்தின் 25 சதவீதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதுவாக இருக்கும். நிவாரண உதவித் திட்ட காலத்தில் (2 மார்ச் 2020-இற்கு முன்பான இரண்டு வார காலம், மற்றும் விடுமுறைக்காலப் பராமரிப்பை மட்டும் வழங்கும் சேவைகளுக்கு 2019-ஆம் ஆண்டில் ('பருவம் 3' மற்றும் 'பருவம் 4'-இற்கு இடைப்பட்ட காலம்) பயன்படுத்தப்பட்ட அதே 'Reference காலப்பகுதி'-யாகத்தான் இது இருக்கும்.

13 ஜூலை 2020-இல் இருந்து 27 செப்டம்பர் 2020 வரையுள்ள காலப்பகுதிக்கு 'நிலை-மாறல் கொடுப்பனவுகள் அளிக்கப்படும்.

'நிலை-மாறல் கொடுப்பனவைப் பெறுவதற்கு, சேவைகள் முன்பு பணியாற்றிக்கொண்டிருந்த அல்லது நிவாரண உதவிக் காலத்தின் இறுதியில் 'ஜாப்-கீப்பர்' தொகைகளைப் பெற்றுக்கொண்டிருந்த ஊழியர்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். 'Reference காலப்பகுதி'யில் (மேலே உள்ளது போல) வசூலிக்கப்பட்ட அதே கட்டணங்களை சேவைகள் பராமரித்துவர வேண்டியதும் கட்டாயமாகும்.

'CCS' அங்கீகாரம் பெற்ற சேவை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள், அல்லது குழந்தைப் பராமரிப்பு சேவை ஒன்றை நடத்திவரும் அல்லது குழந்தைப் பராமரிப்பு சேவை வழங்குனர்களுக்கான கல்வி மற்றும் பராமரிப்பை அளித்துவரும் 'ஒன்றை வர்த்தகர்க'(sole traders)ளுக்கு 20 ஜூலை 2020 முதல் 'ஜாப்-கீப்பர்' வசதி நின்றுவிடும்.

மேலதிகத் தகவல்களுக்கு Department of Education Skills and Employment [webpage](#) அல்லது Early Childhood Education and Care COVID-19 [Frequently Asked Questions](#)- இற்குச் செல்லுங்கள்.

திணைக்களத்தின் 'ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு' மின்னஞ்சல் செய்திமடலைப் பெறும் சந்தாதாரராகவும் ([subscribe](#)) நீங்கள் சேரலாம்.